



முகப்பு > சுவடுகள்

போராளிகள் குறித்து தலைவர் பிரபாவின் கவலை - தொடர் - 16

தாமரை காரணியன்

ஈழம் தோல்வி கண்டதா?
தோற்கடிக்கப்பட்டதா?

தமிழேந்தியின் திட்டத்தை 'இது வடலி வளர்த்துக் கள்ளுக் குடிக்கும் வேலை' எனக்கூறி கே.பி நிராகரித்தபோது தமிழேந்திக்கும் கே.பிக்குமிடையே விவாதம் ஆரம்பித்தது எனக்கூறி கடந்த அங்கத்தை நிறைவு செய்திருந்தோம்.

அந்த இடத்திலிருந்து இவ் அங்கத்தைத் தொடர்கிறோம்.

தொடர்ந்து செல்ல முன்னர் தமிழீழ விடுதலைப் போராட்டத்தில் இடம்பெற்ற பல்லாயிரக்கணக்கான இது போன்ற நிகழ்வுகளில் சிலவற்றை மட்டும் நாம் தெரிவு செய்வதற்கான காரணத்தையும் குறித்துச் செல்லல் பொருத்தம் எனக் கருதுகிறோம்.

தமிழீழ விடுதலைப் போராட்டத்தின் வளர்ச்சியும் வீழ்ச்சியும் ஒவ்வொரு காலகட்டத்திலும் நாம் எடுத்துக் கொண்ட முடிவுகளில் பெரிதும் தங்கியிருந்தது என்பதனை நாம் மறுத்து விட முடியாது.

முடிவுகள் எடுக்கும் போது எல்லா நேரங்களிலும் நாம் விரும்புகின்ற தெரிவுகள் மட்டும் வந்து வாய்த்து விடுவதில்லை.

பல தடவைகளில் நாம் விரும்பாத தெரிவுகளுக்குள் ஒன்றை முடிவாக எடுக்க வேண்டிய சூழல் ஏற்படும்.

இத்தகைய தருணங்களில் முடிவுகளை எடுக்கும்போது எந்த முடிவு எமக்கு குறைந்த பாதிப்பினை ஏற்படுத்தும் என்ற கணிப்பினை மேற்கொண்டே முடிவுகளை எடுத்தாக வேண்டும்.

முடிவுகளை எடுக்கும்போது அக்காரணிகளையும் புறக்காரணிகளையும் ஆராய்ந்து, எடுக்கப்படும் முடிவுகளின் குறுங்கால நீண்டகால விளைவுகளை கணிப்பிட்டு உள்ளவற்றில் சிறந்த தெரிவினை முடிவாக எடுத்தலே விடயங்களை காரண காரிய அடிப்படையில் அணுகுபவர்களின் நடைமுறையாக இருக்க முடியும்.

அரசியல் முடிவுகளை எடுக்கும்போது அம் முடிவுகளின் நியாயப்பாடு இம் முடிவுகள் எடுப்பதற்கான காரண காரியங்களில் அன்றி இம் முடிவுகள் ஏற்படுத்தும் விளைவுகளில் இருந்தே மதிப்பீடு செய்யப்படவேண்டும் என்ற கூற்று ஒன்று உண்டு.

இக் கட்டுரைத் தொடர் இக் கூற்றுடன் உடன்பட்டுக் கொள்கிறது.

முடிவுகளை எடுக்கும்போது மேற்கொள்ளும் கணிப்பீடுகள் பிழைத்துப் போகும் போது இவை ஏற்படுத்தும் விளைவுகளும் பாதகமானவையாக அமைந்துவிடும்.

தமிழீழ விடுதலைப் போராட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகளில், முடிவு எடுக்கப்பட்டபோது மேற்கொள்ளப்பட்டிருக்கக்கூடிய கணிப்பீடுகள் பிழைத்துப்போய் பாதகமாய் அமைந்துவிட்ட முடிவுகளில் ஒன்றுக்கு உதாரணமாக நாம் முன்னர் ஓர் அங்கத்தில் நோக்கிய ராஜீவ் காந்தி கொலைச் சம்பவம் நல்ல உதாரணம்.

இதனைவிட வேறு பல முடிவுகளும் தமிழீழ விடுதலைப் போராட்டத்துக்கு பாதகமான விளைவுகளைத் தந்தமையினை வரலாறு பதிவு செய்துதான் வைத்திருக்கிறது.

விடுதலைப்புலிகள் இயக்கத்தின் முடிவுகளுக்கு அவ் இயக்கத்தின் தலைவர் என்ற வகையில் பிரபாகரன் பொறுப்பாக இருந்தாலும் பல சந்தர்ப்பங்களில் அவருக்கு கிடைக்கப்பெற்ற அல்லது வழங்கப்பட்ட உள்ளீடுகளும் (input) விடுதலைப்புலிகள் இயக்கம் எடுத்த முடிவுகளில் முக்கிய பங்கினை வகித்திருக்கின்றன.

இவ்வாறு முடிவுகளில் செல்வாக்கு வகிக்கக்கூடிய உள்ளீடுகளை வழங்கக் கூடியவர்கள் பிரபாகரனின் நம்பிக்கைக்குப் பாத்திரமானவர்களாக இருக்க வேண்டியது விடுதலைப்புலிகள் இயக்கத்தின் அடிப்படைகளில் ஒன்றாக இருந்தது.

இதேவேளை விடுதலைப்புலிகள் இயக்கத்தில் தலைவர் பிரபாகரனின் நம்பிக்கைக்குப் பாத்திரமானவர்கள் பலரும் எடுக்கப்படும் முடிவுகளில் தலைவர் கேட்கும்போது மட்டும் கருத்துக் கூறுபவர்களாக காலப்போக்கில் மாறிவிட்டிருந்தனர்.

பல சந்தர்ப்பங்களில் தமது கருத்து எதுவாக இருந்தாலும் துணிச்சலாக முன்வைக்கும் ஆற்றலையும் இழந்து போயிருந்தனர். தலைவரின் கருத்துக்களையே தமது கருத்துக்களாக இயல்பாக ஏற்றுக் கொள்பவர்களாக இருந்தனர்.

இது மட்டுமன்றி முக்கியமான போராளிகள் உட்பட பலரும் தமது தலைவர் கூறும் விடயங்களின் உட்பொருளை உரிய காரண காரியங்களுடன் புரிந்து கொள்ளாது, அவர் கூறுவதனை உரிய சூழலுக்குள் வைத்துப் பொருத்திப் பார்க்காது - அவர் கூறும் வார்த்தைகளை மட்டும் கேட்டுக் கொண்டு அதனையே தலைவரின் கருத்துக்களாக, முடிவுகளாகப் புரிந்து கொள்ளும் நிலையும் விடுதலைப்புலிகள் இயக்கத்துக்குள் பரவலாக வளர்ந்திருந்தது.

புதினங்கள்

மலையக அரசியல் வரலாற்று வளர்ச்சியும் முன்னகர்த்த வேண்டிய பணிகளும்

பல வகுப்பறைகள் மரங்களுக்குக் கீழே நடக்கின்றன

ஊரான ஊரிழந்தோம்! ஒற்றைப் பனைத் தோப்பிழந்தோம்!!

வன்குரலுக்கு எதிரான கலக்க குரல் தலைவர் பிரபாகரன் வீரச்சாவு குறித்து தொடரும் சர்ச்சை: காரணங்கள் எவை? கட்டுரைத் தொடர் - 17

நக்கீரனுக்கு ஏன் இந்தக் கோடாலிக் கம்பு வேலை?

முள்விவாய்க்கால் படுகொலையின் தத்துவப் பின்னணி

கிழக்கில் கிடந்த பச்சைச் சூரியன்! தேசியத் தலைவருக்கு விளக்கு வைக்கத் துடிக்கும் மார்க் அளர்ணிகள்

செய்திகள்

முகாம்களுக்கு செல்லவிடாது தடுப்பது விடயங்களை ஒளித்து மறைக்க விரும்புவர்களின் செயல்! கூட்டமைப்பு அறிக்கை

உள்விவகாரங்களில் தலையிட வேண்டாம் - பான் கீ மூனுக்கு சிறிலங்கா கோரிக்கை!

விடுதலைப் புலிகளால் அச்சுறுத்தலாம்! - அதனால் தடை என்கிறது இந்தியா!

எங்களுக்கு வாகனங்கள் எங்கே? - கிளிநொச்சியில் தமது வாகனங்களைத் தேடும் மக்கள் கேள்வி!

இனப்பிரச்சினைக்கான தீர்வு கிட்டிவிடும் என எதிர்பார்த்த மக்கள் ஏமாற்றத்திற்கு உள்ளாகியுள்ளனர்: செல்வம் அடைக்கலநாதன்

சிறிலங்காவுக்கும், இந்தியாவுக்கும் இடையிலான விவகாரங்கள்: பசில் ராஜபக்சவே கையாள்வார்!

நல்லிணக்க ஆணைக்குழுவின் அமர்வுகளை பொதுமக்கள் பார்வையிட முடியாது!

இந்நிலை உருவாகியுள்ளதனை பிரபாகரனும் புரிந்து கொண்டிருந்தார். தன்னுடன் மிகவும் நெருக்கமானவர்களுடன் இதனைப் பற்றி வேதனையுடன் கலந்துரையாடியுமுள்ளார். இதனை இவருடன் நெருக்கமாகப் பணியாற்றிவர்கள் அறிவார்கள்.

'நான் கூறுவதன் உட்கிடக்கையினைச் சரியாகப் புரிந்து கொள்கிறார்கள் இல்லை. சொல்வதை மட்டும் செய்பவர்களாக இயந்திரம் போல் மாறிவிட்டிருக்கிறார்கள். இந்தப் பாதையால் ஒருவரையும் போகவிட வேண்டாம் என்று சொன்னால் பிரவசத்துக்காக அவசரம் அவசரமாகப் போய்க் கொண்டிருக்கும் தாயையும் மறித்து விடுவார்கள். போகிறவர்கள் அனைவரையும் போக விடுங்கள் என்று சொன்னால் இராணுவத்தினர் போனாலும் அனுமதித்து விடுவார்கள்' என இந்தப் போக்குக்கு உதாரணம் ஒன்றைக்கூறி பிரபாகரன் தனது நம்பிக்கைக்கு பாத்திரமான நெருங்கிய மூத்த போராணிகளிடம் மனம் நொந்து பேசியிருக்கிறார்.

இந்தப் போக்கு மிகவும் கவலையளிக்கக்கூடியதாகவிருந்தாலும் இது வளர்ச்சியடைந்த நடைமுறையினைப் புரிந்து கொள்ளக் கூடியதாகவுள்ளது.

விடுதலைப்புலிகள் இயக்கம் கட்டுப்பாடுகள் மிகுந்த ஒரு இயக்கம். இக் கட்டுப்பாடுகள் இராணுவ அமைப்புக்குரிய கட்டுப்பாடுகளாகவே இருந்தன.

இயக்கத்தின் அரசியல் அமைப்பும் இக் கட்டுப்பாடுகளை அடியொற்றியே ஒழுங்கமைக்கப்பட்டிருந்தது. இதனால் தரப்படும் கட்டளைகளை நிறைவேற்றுவதற்காகவே போராணிகள் வளர்க்கப்பட்டிருந்தனர்.

இயக்கத்தின் ஒவ்வொரு மட்டத்திலும் முடிவுகள் எடுக்கப்படும்போது தம்மோடு செயற்படுபவர்களுடன் கலந்தாலோசித்து முடிவுகளை எடுப்பதோ அல்லது தனித்து முடிவுகளை எடுத்து விட்டு; அதனை நடைமுறைப்படுத்துவதோ பொறுப்பாளர்களின் தன்மையிலும் அணுகுமுறையிலும் தான்; தங்கியிருந்தது.

இயக்கத்தின் அமைப்பு முறையோ முடிவுகளை, கட்டளைகளை ஏற்று இயங்கும் ஒரு பயிற்சியினைத்தான் போராணிகளுக்கு வழங்கியிருந்தது.

ஒரு தடியைப் பொறுப்பாக வைத்தாலும் கூட அத் தடி கூறுவதைக் கேட்டு இயங்க வேண்டும். இதுவே இயக்க நடைமுறை என்று போராணிகளுக்குப் பயற்றுவிக்கப்பட்டதே தவிர, ஒரு தடியினை பொறுப்பாக வைத்தால் வரக்கூடிய பாதிப்புக்களைப் பற்றி பொதுவாக எவரும் சிந்திப்பதில்லை.

இத்தகைய சூழலில் தலைவர் பிரபாகரன் வருத்தப்பட்ட சூழல் உருவாகியதற்கு இயக்கம் கட்டியமைக்கப்பட்டிருந்த முறையும் காரணமாக அமைந்தது.

தலைவர் பிரபாகரன் கூறிய உதாரணத்திலேயே ஒரு பேச்சுக்கு ஒரு மாற்றத்தைச் செய்து சிந்தித்துப் பார்ப்போம்.

ஒரு பெண் இராணுவ உளவாளி தனது மடிக்குள் வெடிகுண்டைக் கட்டிக் கொண்டு, தன்னைப் பிரசவத்துக்குப் போகும் ஒரு தாய்போல் உருமறைப்புச் செய்து இப் பாதையால் வருகிறார் என வைத்துக் கொள்வோம்.

அவரை வீதித்தடை கண்காணிப்பில் இருந்த போராணிகள் பிரசவத்துக்காகச் செல்லும் தாய் என நம்பி பாதையால் போவதற்கு அனுமதிக்கிறார்கள் என்றும் எடுத்துக் கொள்வோம்.

உள்ளுழைந்த உளவாளி உரிய நேரத்துக்காகக் காத்திருந்து விடுதலைப்புலிகள் இயக்கத்தின் முக்கியமான இலக்கொன்றைத் தாக்கியழித்து விடுகிறார் எனவும் எடுத்துக் கொள்வோம்.

இச் சம்பவம் குறித்து விசாரணைகளை விடுதலைப்புலிகள் இயக்கம் மேற்கொள்ளும் போது 'பிரசவத்துக்கான தாயை' உள்ளுழைய அனுமதித்த மனிதாபிமானத்துக்காக அப் போராணிகள் பாராட்டப்படப்போவதில்லை.

மாறாக எவரையும் அனுமதிக்கக்கூடாது என்று தரப்பட்ட உத்தரவினை மீறி சொந்த முடிவினை எடுத்த போராணிகள் தண்டனைக்குரியவர்களாகத்தான் கருதப்படுவார்கள்.

இதனால் போராணிகள் தமக்கு வழங்கப்படும் கட்டளைகளை இவை சில தடவைகளில் தமது மனச்சாட்சிக்கு விரோதமானதாக இருந்தால்கூட இயக்க நடைமுறை, கட்டுப்பாடு என்ற அடிப்படையில் செய்யப் பழகி அதுவே பொதுவான நடைமுறையாகவும் மாறிவிட்டிருந்தது.

இச் சூழலின் பின்னணியில் இருந்து தமிழேந்தி கே.பி விவாதத்தினை நோக்குவது இக் கட்டுரைத்தொடர் இவ்விடயத்தினைத் தனது கவனத்திற்கு எடுத்தமையின் காரணத்தைப் புரிய வைக்கும்.

தமிழேந்தி கூறிய திட்டம் கே.பிக்கு இயக்கத்தின் தேவைக்கு உடனடியாக உதவும் திட்டமாகத் தெரியவில்லை.

அவர் தனது கருத்தை ஆணித்தரமாக முன்வைக்கிறார்.

சிறிலங்கா படைகளின் நடவடிக்கைகள் வவுனியாவையும் ஆனையிறவினையும் இணைக்கும் பாதையினைக் கைப்பற்றும் நடவடிக்கைகளாக மட்டும் இருக்கப்போவதில்லை.

இப் பாதையைக் கைப்பற்றி வன்னிப்பெரு நிலத்தை இரு பிரிவுகளாகப் பிரித்து, இதன்பின்னர் ஏனைய பிரதேசங்கள் மீதும் நடவடிக்கைகளை மேற்கொண்டு இறுதியாகத் தலைவர் பிரபாகரனையும் இலக்கு வைத்துத்தான் இத் திட்டம் வடிவமைக்கப்பட்டுள்ளது.

இதனால் இயக்கத்தினையும் தலைவரையும் பாதுகாப்பதற்கு சிறிலங்காப் படைகள் தனது இராணுவ நடவடிக்கைகளை மேற்கொண்டிருக்கும்போதே நாம் எமது மரபுப் போர் ஆற்றலை வளர்த்துக் கொள்ள வேண்டும்.

1-3 வருடங்களுக்கள் நாம் அதனைச் செய்யத் தவறுமோமானால் அதன் பின்னர் காலம் பிந்தி விடும். நாம் எவ்வளவு பணம் திரட்டினாலும், ஆர்டிலரிகள் மற்றும் ஏனைய பொருட்களை வாங்கினாலும் இதனால் பயன் கிடைக்கப்போவதில்லை.

இவ்வாறு தனது வாதங்களை அடுக்கத் தொடங்கினார் கே.பி.

சிறிலங்காப் படையினர் மேற்கொள்ள இருக்கும் படை நடவடிக்கைகளின் நோக்கம் குறித்து பிரபாகரன் ஏற்கனவே கே.பிக்குத் தெளிவுபடுத்தியிருந்தார். இதனால் இதனை எதிர் கொள்வதற்கான வியூகம் எவ்வாறு இருக்க வேண்டும் என்ற படிமம் கே.பியின் மனதில் இருந்தது.

வசதியுள்ளவர்களிடம் முதலீட்டுத்தொகையைப் பெற்று அதனை வர்த்தக முயற்சிகளில் ஈடுபடுத்தி வரும் வருமானத்தொகையை வைத்து விநியோகம் செய்யும் நடைமுறை கே.பியின் மனதில் படிந்திருந்த படிமத்துடன் ஒத்துப் போகவில்லை.

வர்த்தக முயற்சிகளில் இருந்து முதலில் இலாபம் கிடைக்க வேண்டும். கிடைக்கும் இலாபத்தை மீள் முதலீடு செய்ய வேண்டிய நிலையே கூடுதலாக இருக்கும். இவற்றை விட வர்த்தக முயற்சிகளை மேலும் வளர்த்துச் செல்வதற்கு மேலும் முதலீடுகள் தேவைப்படும்.

இத்தகைய சூழலில் வர்த்தக முயற்சிகளின் ஊடாகக் கிடைக்கும் வருமானத்தை எடுத்து நாட்டுக்குத் தேவையான பொருட்களை விநியோகம் செய்வது - அதுவும் மிகக் குறுகிய காலத்திலேயே இவற்றைச் செய்து முடிப்பது கே.பியைப் பொறுத்து நடைமுறைச் சாத்தியமில்லாத விடயமாக இருந்தது.

இதனால் அவர் தமிழேந்தியின் திட்டத்தை முழுமையாக நிராகரிக்கிறார்.

இது தமிழேந்திக்கு கோபத்தை மூட்டுகிறது. உரத்த குரலில் பேசுகிறார்.

தமிழேந்தி பொதுவாகவே உரத்த குரலில் பேசுவார். இப்போது கோபமும் சேர்ந்து விட்டதால் குரலின் தொனி ஒங்கியே ஒலிக்கிறது.

'இதை விட்டால் வேறு எந்தத் திட்டத்தை நடைமுறைப்படுத்துவது' என தமிழேந்தி காட்டமாகக் கேட்க

'நாம் புலம் பெயர்ந்த மக்களை நம்புவதைத் தவிர வேறுவழியில்லை' நிதானமாகக் கூறுகிறார் கே.பி.

கே.பியின் திட்டத்தில் தமிழேந்திக்கு நம்பிக்கை வரவில்லை. இப்போது தேவைப்படும் பெருந்தொகைப் பணத்தை புலம் பெயர்ந்த மக்களிடம் திரட்டியெடுக்க முடியும் என அவர் நம்பவில்லை.

இவரது நம்பிக்கையின்மைக்கும் காரணம் இருந்தது. முன்னைய விநியோகத்தின் பெரும் பகுதிக்கான பணம் ஊரில் இருந்து அனுப்பப்பட்டிருந்த சூழலில் இனி மேற்கொள்ள வேண்டியவற்றிற்கு புலம் பெயர்ந்த மக்கள் போதியளவு உதவுவார்களா என்ற கேள்வி இவருக்கு இருந்தது.

தொடர்ந்தும் இருவரும் விவாதித்துக் கொள்கின்றனர். உடனடித் தேவைக்கு மக்கள் பங்களிப்பையும் நீண்ட காலத் தேவைக்கு வர்த்தக முயற்சிகளையும் செய்யலாம் என்று ஒரு இணக்கப்பாட்டை ஏற்படுத்த கே.பி முனைகிறார்.

தமிழேந்தி சம்மதிப்பதாக இல்லை.

'நான் தம்பியுடன் கதைத்து, எனது திட்டத்தை முன்வைத்து சம்மதம் பெற்று வந்திருக்கிறேன். திட்டத்தை நடைமுறைப்படுத்தாவிட்டால் நான் தம்பிக்கு பதில் சொல்ல முடியாது' தமிழேந்தி தனது இறுதித் துருப்புச் சீட்டினை அடித்து விடுகிறார்.

வழமையாக விடுதலைப்புலிகள் இயக்கத்தில் இக் கட்டத்துடன் விவாதங்கள் நின்று விடும். தலைவரின் சம்மதம் பெற்ற திட்டம் எனத் தெரிந்து விட்டால் இதற்கு மாறான கருத்துக்களை தொடர்ந்து எவரும் விவாதிப்பது இல்லை. பொதுவாக அத்திட்டம் நடைமுறைக்கு வந்து விடும்.

இதைக் கேட்ட கே.பி சொல்கிறார்:

'நான் எனது திட்டத்தை விரிவாக ஒலிப்பதிவு நாடாவில் பதிவு செய்து தருகிறேன். அதனை நீங்கள் அண்மையிடம் கொண்டு போய்க் கொடுங்கள். அவர் அதனைக் கேட்கட்டும். அதன் பின்னரும் நீங்கள் முன் வைக்கும் திட்டத்தைத்தான் நடைமுறைப்படுத்த வேண்டும் என அவர் கூறுவாராயின் மீண்டும் வாருங்கள். நாம் இருவரும் இணைந்து உங்கள் திட்டத்தை முன்னெடுப்போம்'

கே.பியின் இம் முன்மொழிவுக்கு தமிழேந்தி சம்மதிக்கிறார். கே.பியின் ஒலிப்பதிவு நாடாவுடன் தாயகம் சென்றடைந்து அதனைத் தலைவர் பிரபாகரனிடம் கொடுக்கிறார்.

அதில் கூறப்பட்ட வாதங்களைக் கவனத்திற்கெடுத்த பிரபாகரன் கே.பியின் திட்டத்துக்குப் பச்சைக்கொடி காட்டுகிறார்.

கே.பி கேட்டிருந்தவாறு புலம் பெயர்ந்த மக்களுக்கான தனது விசேட வேண்டுகோளை விடியோ வடிவில் பதிவு செய்து அனுப்புகிறார்.

தலைவரின் வேண்டுகோளின் அடிப்படையில் பாரிய நிதி சேகரிப்புத் திட்டம் புலத்தில் ஆரம்பமாகிறது.

இதற்கிடையில் ஜெயசிக்குறு இராணுவ நடவடிக்கை ஆரம்பமாகி விடுகிறது. புலிகளின் அன்றைய தளபதி கருணா தலைமையில் விடுதலைப்புலிகளின் ஏனைய தளபதிகளும் வீரர்களும் தலைவர் பிரபாகரனின் வழிநடத்தலில் ஆவேசமாகப் போர் புரிகின்றனர்.

ஆர்டிலெறிகள் அதற்குரிய எறிகணைகள் உட்பட தேவையான பொருட்கள் தொடர்ச்சியாக வந்திறங்குகின்றன.

தலைவர் கேட்டதனை விட 20 வீதம் கூடுதலாகவே பொருட்களை அனுப்பி வைக்கிறார் கே.பி.

ஜெயசிக்குறு சமரில் விடுதலைப்புலிகள் இயக்கம் வெற்றியடைந்து கொள்கிறது. இவ் வெற்றிக்கு தங்கு தடையின்றி வழங்கப்பட்ட விநியோகமும் முக்கியமான காரணம் என தலைவரும் களத் தளபதிகளும் கே.பியை பாராட்டுகிறார்கள்

தமிழேந்தி முன்வைத்த திட்டத்துக்கு - அது தலைவரின் சம்மதம் பெற்ற திட்டம் என்று தெரிந்தும், மாற்றுத் திட்டத்தை கே.பி முன் வைக்காது விட்டிருந்தால் ஜெயசிக்குறு சமரில் இராணுவம் தனது இலக்கினை எட்டியிருக்கவும் கூடும்.

விடுதலைப்புலிகளை அழித்த பெருமையினை சந்திரிகாவும் ரத்வத்தையும் பெற்றிருக்கவும் கூடும்.

(அடுத்த வாரம் தொடரும்)

5/8/2010 5:45:20 PM

உங்கள் கருத்துக்களை பதிவு செய்யு:

பெயர்

ஊர்

நாடு

மின்னஞ்சல்

கருத்து (max. 2000 characters)



Press F8 for English

Powered by Quillpad

படத்தில் உள்ள எழுத்துக்களை பதிவு செய்க:

541Zr0

[Change Image](#)

மேலும்

தலைவர் பிரபாகரன் வீரச்சாவு குறித்து தொடரும் சர்ச்சை: காரணங்கள் எவை? கட்டுரைத் தொடர் - 17
 புலிகளின் கடல்வழி விநியோக நுட்பங்கள்! கட்டுரைத் தொடர் - 15
 புலிகளின் மரபுப் போர்த் தகமை வளர்ந்தது எப்படி? கட்டுரைத்தொடர் - 14
 கிட்டுவை தமிழீழம் இழந்த கதை! கட்டுரைத் தொடர் - 13
 ராஜீவ் கொலைச் சம்பவம் ஏன் நிகழ்ந்தது? கட்டுரைத் தொடர் - 12
 சிறிலங்கா + தமிழீழம் = - இந்தியா: கட்டுரைத் தொடர் - பகுதி 11
 ஒஸ்லோ 'பிரகடனத்தை' புலிகள் ஏற்றார்களா? இல்லையா? பகுதி 10
 சிறிலங்கா - தமிழீழ முரண்பாட்டின் புவிசார் அரசியல் அடிப்படை - பகுதி 9
 இந்திய - தமிழீழ புவிசார் அரசியல் முரண்! ஈழம்: கட்டுரைத் தொடர் - 8
 தமிழீழத்தின் புவிசார் அரசியல் நிலை! - ஈழம்: கட்டுரைத் தொடர் - பகுதி 7

[»மேலும் சுவடுகள்](#)



www.ponguthamil.com

செய்திகள்
பார்வை
ஆயிரம் பூக்கள்

பேசும் படம்
இனிது இனிது
முகங்கள் / நிறங்கள்

தேடுங்கள்

சுவடுகள்
அகப்பக்கம்
தேடல்

உங்கள்
ஆக்கங்களையும்
கருத்துக்களையும்
அனுப்ப...

© பொங்கு தமிழ் 2009 | விதிமுறைகளும் நிபந்தனைகளும் | info@ponguthamil.com |